



--	--	--	--	--	--	--	--

## Institute of Certified Management Accountants of Sri Lanka

### ஆரம்ப மட்டம்

### நவம்பர் 2015 பரீட்சை

பரீட்சைத் திகதி : 14 நவம்பர் 2015 பக்கங்களின் எண்ணிக்கை : 09  
பரீட்சை நேரம்: 9.30 மு.ப. – 11.30 மு.ப. வினாக்களின் எண்ணிக்கை : 50

#### பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்

1. அனுமதிக்கப்பட்ட காலம்: **இரண்டு (2) மணித்தியாலம்.**
2. மொத்தம்: **100 புள்ளிகள்.**
3. **எல்லா** வினாக்களுக்கும் விடை தருக.
4. அறிவுறுத்தியவாறு உமது **சுட்டெண்ணை** வினாப்பத்திரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுதுக. பரீட்சை முடிவில் பக்கங்களை ஒழுங்காக இணைத்து மேற்பார்வையாளரிடம் சமர்ப்பிக்கவும்.
5. **உமது விடைகளை வினாத்தாளிலேயே குறித்துக் காட்டுக.** வினாத்தாளை / வேலைத் தாள்களை பரீட்சை மண்டபத்திற்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது.
6. **பல்தேர்வு வினாக்களுக்கு** சரியான விடையின் எழுத்தைச் சுற்றி **வட்டமிட்டுக் காட்டுக.** சுருக்கமான விடை தேவைப்படும் வினாக்களுக்கு தரப்பட்டுள்ள இடைவெளிகளில் சுருக்கமாக விடை எழுதுக.
7. பரீட்சார்த்திகள் திட்டமிட முடியாத கணிப்பான்களை உபயோகிக்கலாம்.

பாடம்	பாடக் குறியீடு
நிதிக் கணக்கியல் அடிப்படைகள் Financial Accounting Fundamentals	(FAF / FL 2 - 102)

- (1) கீழ்வரும் கூற்றுக்களில் நிதிக்கணக்கீடு தொடர்பில் **சரியான** கூற்று எது?
  - (a) நிதிக்கூற்றுக்கள் நிதிக் கணக்கீட்டுச் செயன்முறையின் வெளிப்பாடு ஆகும்.
  - (b) நிதிக்கணக்கீட்டுத் தகவல்கள் பிரதானமாக எதிர்வுகூறப்பட்ட தகவல்களை கொண்டன.
  - (c) நிதிக்கணக்கீட்டின் நோக்கம் அகநாட்டதாரருக்கு தகவல்களை வழங்குவதாகும்.
  - (d) நிதிக்கணக்கீடு என்பது முதன்மைப் பதிவேடுகளிலும் பேரேட்டுக் கணக்குகளிலும் ஊடுசெயல்களை பதிவுசெய்யும் செயன்முறையாகும்.
- (2) நிதியறிக்கையிடலுக்கான கோட்பாட்டுச் சட்டகத்தின்படி, ஒரு சொத்தின் முக்கிய குணம்சம் **அல்லாதது** எது?
  - (a) இது கடந்தகால ஊடுசெயலொன்றின் விளைவாக ஏற்படுகின்றது.
  - (b) இங்கு நிகழ்காலக் கடப்பாடு இருத்தல் வேண்டும்..
  - (c) இது வியாபார உரிமத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு வளமாகும்.
  - (d) இது உரிமத்திற்கு எதிர்கால பொருளியற் பயன்களை பாய்ச்சுமென எதிர்பார்க்கப்படும்.
- (3) கீழ்வரும் கூற்றுக்களில் இலாப, நட்டக் கூற்று (வருமானக்கூற்று) தொடர்பில் **சரியானது** எது?
  - (a) இது ஒரு குறித்த காலத்திற்கான வியாபார நிதிநிலை பற்றிய தகவல்களை வழங்கும் நிதிக் கூற்றாகும்.
  - (b) இது ஒரு குறித்த திகதியில் வியாபார நிதிநிலை பற்றிய தகவல்களை வழங்கும் நிதிக் கூற்றாகும்.
  - (c) இது ஒரு குறித்த காலத்திற்கான வியாபார நிதிச் செயற்பாடு பற்றிய தகவல்களை வழங்கும் நிதிக் கூற்றாகும்.
  - (d) இது ஒரு குறித்த திகதியில் வியாபார நிதிச் செயற்பாடு பற்றிய தகவல்களை வழங்கும் நிதிக் கூற்றாகும். கணக்கீட்டுச் செயன்முறையில்

- (4) கணக்கீட்டுச் செயன்முறையில் ஊடுசெயலை பதிவுசெய்யும் **சரியான ஒழுங்கு** எது?
- (a) மூலஆவணம், கட்டுப்பாட்டுக் கணக்கு, பேரேட்டுக் கணக்கு, பரீட்சைமீதி, நிதிக் கூற்றுக்கள்.
- (b) மூலஆவணம், முதன்மைப் பதிவேடு, கட்டுப்பாட்டுக் கணக்கு, பரீட்சைமீதி, நிதிக் கூற்றுக்கள்.
- (c) மூலஆவணம், முதன்மைப் பதிவேடு, பேரேட்டுக் கணக்கு, பரீட்சைமீதி, நிதிக் கூற்றுக்கள்.
- (d) மூலஆவணம், பேரேட்டுக் கணக்கு, முதன்மைப் பதிவேடு, பரீட்சைமீதி, நிதிக் கூற்றுக்கள்.
- (5) ரூபா.80,000/- க்கான வியாபாரச் சென்மதியாளருக்கு ரூபா 80,000/- க்கு காசோலை வழங்கி கடன் தீர்க்கப்பட்டது. வியாபாரத்தில் இந்த ஊடுசெயலின் தாக்கம் என்ன?
- (a) சொத்துக்கள் மற்றும் பரிப்புக்கள் இரண்டும் ரூபா 80,000/- ஆல் அதிகரிக்கும்.
- (b) சொத்துக்கள் மற்றும் பரிப்புக்கள் இரண்டும் ரூபா 80,000/- ஆல் குறைவடையும்.
- (c) சொத்துக்கள் மற்றும் உரிமையாண்மை இரண்டும் ரூபா 80,000/- ஆல் அதிகரிக்கும்.
- (d) சொத்துக்கள் மற்றும் உரிமையாண்மை இரண்டும் ரூபா 80,000/- ஆல் குறைவடையும்.
- (6) ரூபா125,000/- க்கு கொள்வனவு செய்த பொருட்கள் ரூபா 110,000/- க்கு கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது. வியாபாரத்தில் இந்த ஊடுசெயலின் தாக்கம் என்ன?
- (a) சொத்துக்கள் ரூபா 110,000/- ஆல் குறைந்து, ரூபா 125,000/- ஆல் அதிகரிப்பதுடன் உரிமையாண்மை ரூபா15,000/- ஆல் அதிகரிக்கும்.
- (b) சொத்துக்கள் ரூபா 110,000/- ஆல் குறைந்து, ரூபா 125,000/- ஆல் அதிகரிப்பதுடன் உரிமையாண்மை ரூபா15,000/- ஆல் குறைவடையும்.
- (c) சொத்துக்கள் ரூபா 125,000/- ஆல் குறைந்து, ரூபா 110,000/- ஆல் அதிகரிப்பதுடன் உரிமையாண்மை ரூபா15,000/- ஆல் அதிகரிக்கும்.
- (d) சொத்துக்கள் ரூபா 125,000/- ஆல் குறைந்து, ரூபா 110,000/- ஆல் அதிகரிப்பதுடன் உரிமையாண்மை ரூபா15,000/- ஆல் குறைவடையும்.
- (7) கீழ்வரும் ஊடுசெயல்களுள் சொத்துக்களிலும் உரிமையாண்மையிலும் வீழ்ச்சி ஏற்படுத்துவது:
- (a) ரூபா100,000/- கிரயமான பொருட்கள் ரூபா 150,000/- க்கு விற்கப்படுதல்.
- (b) உரிமையாளர் வியாபார மூலதனமாக ரூபா 80,000/- இனை முதலீடு செய்தல்..
- (c) கடன்கொடுத்தோருக்கு ரூபா 90,000/- செலுத்தி ரூபா 10,000/- கழிவு பெறுதல்.
- (d) உரிமையாளர் தனிப்பட்ட தேவைக்கு ரூபா 10,000/- கிரயமான பொருட்களை எடுத்தல்.
- (8) கீழ்வரும் கூற்றுக்களில் முதன்மைப் பதிவேடு தொடர்பில் **தவறான** கூற்று எது?
- (a) காசேடானது, முதன்மைப் பதிவேடாகவும் பேரேட்டுக் கணக்காகவும் உள்ளது.
- (b) சகல முதன்மைப் பதிவேடுகளும் பேரேட்டுக் கணக்குகளாகவும் கொள்ளப்படும்.
- (c) சிற்றுக் காசேடானது முதன்மைப் பதிவேடாகவும் பேரேட்டுக் கணக்காகவும் உள்ளது.
- (d) விற்பனை நாளேடு ஒரு முதன்மைப் பதிவேடு மாத்தரமே; பேரேட்டுக் கணக்கு அல்ல.

**வினா இலக்கங்கள் 9 மற்றும் 10 க்கு விடையளிக்க கீழ்வரும் தகவல்களை பயன்படுத்துக.**

01/07/2015 திகதி ஒரு வியாபாரத்தின் சிற்றுக் காசாளருக்கு மீள்நிரப்பற் தொகையாக (petty cash imprest) ரூபா 10,000/- செலுத்தப்பட்டது. 2015 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின்போது சிற்றுக் காசாளரினால் கீழ்வரும் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டன.

செலவு	ஜூலை (ரூபா)	ஆகஸ்ட் ((ரூபா)
பிரயாணச் செலவு	4,400	3,500
சிற்றுண்டிச் செலவுகள்	2,850	2,750
காகிதாதிகள்	1,650	1,900

- (9) 01/08/2015 திகதி சிற்றுக் காசாளர் பிரதான காசாளரிடமிருந்து பெற்ற தொகை:
- ரூபா 1,100/-
  - ரூபா 8,900/-
  - ரூபா 10,000/-
  - ரூபா 11,100/-
- (10) 01/09/2015 திகதி செலவுகள் மீள்நிரப்பல் செய்தபின் சிற்றுக் காசாளரிடம் இருந்த பணம்:
- ரூபா 1,850/-
  - ரூபா 8,150/-
  - ரூபா 10,000/-
  - ரூபா 18,150/-
- (11) கீழ்வருவனவற்றுள் வங்கிக் கணக்கிணக்கக்கூற்றில் **பதியப்படாத** உருப்படி எது?
- வைப்புச் செய்யப்பட்டு தேறாத காசோலைகள்
  - வழங்கப்பட்டு, வங்கியால் கொடுப்பனவு நிராகரிக்கப்பட்ட காசோலைகள்.
  - வழங்கப்பட்டு கொடுப்பனவிற்கு சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்.
  - வங்கி ஊடுசெயற்களை பதியும்போது வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வழு.
- (12) வங்கி ஏட்டின்படி, 31/03/2015 திகதி மஹேல டிரேடர்ஸின் வங்கிமீதி ரூபா 750,000/- எனினும், இந்தத் திகதியில் வங்கிக்கூற்று மீதி இந்த மீதியுடன் இணங்கவில்லை. பின்னர் மேற்கொண்ட ஆய்வு கீழ்வருவனவற்றை வேறுபாட்டிற்கான காரணங்களாக இனங்கண்டது.
- வைப்புச் செய்யப்பட்டு தேறாத காசோலைகள் ரூபா 40,000/-.
  - கடன்கொடுனருக்கு வழங்கப்பட்டு வங்கிக்கு சமர்ப்பிக்காத காசோலைகள் ரூபா 75,000/-
- 31/03/2015 திகதி வியாபார வங்கிக்கூற்றின்படி வங்கிமீதி:
- ரூபா 710,000/-
  - ரூபா 715,000/-
  - ரூபா 750,000/-
  - ரூபா 785,000/-
- (13) தமிழ் டிரேடர்ஸ் கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்குகளை பேணுவதில்லை. கணக்கீட்டுப் பதிவேடுகளில் கீழ்வரும் வழக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் எந்த வழு தொங்கற் கணக்கில் மீதிக்கு வழிவகுக்கும்?
- விற்பனை நாளேடு ரூபா ரூபா 10,000/- இனால் மிகைபடக் கூட்டப்பட்டுள்ளது.
  - ரூபா 30,000/- க்கான விற்பனைச் சிட்டை விற்பனை நாளேட்டில் ரூபா 35,000/- என பதிவுசெய்யப்பட்டது.
  - ரூபா 10,000/- வரவுப்பதிவுக் குறிப்பு கணக்கேடுகளில் முற்றாகத் தவிரிக்கப்பட்டது.
  - ரூபா 17,500/- செலவுப்பதிவுக் குறிப்பு வெளித்திரும்பல் நாளேட்டில் ரூபா 7,500/- என பதிவு செய்யப்பட்டது.

**வினா இலக்கங்கள் 14 -17 க்கு விடையளிக்க கீழ்வரும் தகவல்களை பயன்படுத்துக**

கீழ்வரும் வழக்கள் ஹிருக்கா டிரேடர்ஸின் கணக்குப் பதிவேடுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

- ரூபா 15,000/- கொள்வனவுச் சிட்டை கணக்கேடுகளில் முற்றாக தவிர்க்கப்பட்டது.
- ரூபா 26,000/- விற்பனைச் சிட்டை விற்பனை நாளேட்டில் ரூபா 62,000/- என பதியப்பட்டது.
- அலுவலகக் கட்டடத்திற்கான வாடகைக் கொடுப்பனவு ரூபா 45,000/- காசேட்டில் மாத்திரம் (காசுக் கணக்கு) பதிவுசெய்யப்பட்டது.

மேற்படி வழக்கள் திருத்தம் செய்யப்படமுன், 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான வரைபு இலாபம் (draft profit) ரூபா 680,000/-.

(14) கொள்வனவு தொடர்பான வழுவைத் திருத்துவதற்கு நாட்குறிப்புப் பதிவு எது?

	விபரம்	வரவு (ரூபா)	செலவு (ரூபா)
(a)	கொள்வனவுக் கணக்கு கடன்கொடுத்தோர் கணக்கு	15,000	15,000
(b)	கடன்கொடுத்தோர் கணக்கு கொள்வனவுக் கணக்கு	15,000	15,000
(c)	தொங்கற் கணக்கு கடன்கொடுத்தோர் கணக்கு	15,000	15,000
(d)	கொள்வனவுக் கணக்கு தொங்கற் கணக்கு	15,000	15,000

(15) விற்பனை தொடர்பான வழுவைத் திருத்துவதற்கு நாட்குறிப்புப் பதிவு எது?

	விபரம்	வரவு (ரூபா)	செலவு (ரூபா)
(a)	விற்பனைக் கணக்கு தொங்கற் கணக்கு	36,000	36,000
(b)	விற்பனைக் கணக்கு கடன்பட்டோர் கணக்கு	36,000	36,000
(c)	விற்பனைக் கணக்கு தொங்கற் கணக்கு கடன்பட்டோர் கணக்கு	36,000 26,000	62,000
(d)	விற்பனைக் கணக்கு கடன்பட்டோர் கணக்கு தொங்கற் கணக்கு	36,000 26,000	62,000

(16) மேற்படி வழக்களை திருத்துவதற்கு முன்னர் தொங்கற் கணக்கு மீதி:

- (a) ரூபா 45,000/- (வரவு)
- (b) ரூபா 45,000/- (செலவு)
- (c) ரூபா 78,000/- (வரவு)
- (d) ரூபா 63,000/- (செலவு)

(17) மேற்படி வழக்களை திருத்திய பின்னர், 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம்:

- (a) ரூபா 558,000/-
- (b) ரூபா 584,000/-
- (c) ரூபா 597,000/-
- (d) ரூபா 672,000/-

(18) நிதிநிலைக் கூற்றை தயாரிப்பது தொடர்பில் **சரியான** கணக்கீட்டுக் கையாளகை எது?

- (a) முற்கொடுப்பனவுகள் நடைமுறைச் சொத்துக்களின்கீழ் காட்டப்படும்.
- (b) தொக்குகள் நடைமுறையல்லாச் சொத்துக்களின்கீழ் பதியப்படும்.
- (c) வருமதியாகவுள்ள வருமானம் நடைமுறைப் பரிப்பின்கீழ் காட்டப்படும்.
- (d) முன்னதாகப் பெறப்பட்ட வருமானம் நடைமுறைச் சொத்தின்கீழ் காட்டப்படும்.

(19) 31/03/2015 திகதி முடிவுற்ற ஆண்டின்போது அமல் டிரேடர்ஸ் செலுத்திய மொத்த மின் கட்டணம் ரூபா 430,000/- ஆகும். 31/03/2014 மற்றும் 31/03/2015 திகதிகளில் அட்டுறு மின் கட்டணங்கள் முறையே ரூபா 25,000/- மற்றும் ரூபா 35,000/- ஆகும். 31/03/2015 திகதி முடிவுற்ற ஆண்டிற்கான மொத்த மின்கட்டணச் செலவு என்ன?

- (a) ரூபா 420,000/-
- (b) ரூபா 430,000/-
- (c) ரூபா 440,000/-
- (d) ரூபா 465,000/-

(20) சமன் டிரேடர்ஸ் 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் மொத்த ஏனைய வருமானமாக ரூபா 650,000/- பெற்றது. 31/03/2015 திகதி வருமதியாகவிருந்த ஏனைய வருமானம் ரூபா 60,000/- ; முன்னதாகப் பெறப்பட்ட ஏனைய வருமானம் ரூபா 45,000/-. 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் ஏனைய வருமானமாக ஏற்பிசைவு செய்யப்படவேண்டிய தொகை:

- (a) ரூபா 635,000/-
- (b) ரூபா 650,000/-
- (c) ரூபா 665,000/-
- (d) ரூபா 695,000/-

(21) 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் கமல் டிரேடர்ஸ் தரகு வருமானமாக பெற்ற தொகை ரூபா 250,000/- ஆகும். 01/04/2014 திகதி வருமதியாகவிருந்த தரகு வருமானம் ரூபா 35,000/- ஆகும். 31/03/2015 திகதியில் முன்னதாகப் பெறப்பட்ட தரகு வருமானம் ரூபா 25,000/-. 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் ஏற்பிசைவு செய்யப்படும் தரகு வருமானம்:

- (a) ரூபா 190,000/-
- (b) ரூபா 240,000/-
- (c) ரூபா 250,000/-
- (d) ரூபா 260,000/-

**வினா இலக்கங்கள் 22 மற்றும் 23 க்கு விடையளிக்க கீழ்வரும் தகவல்களை பயன்படுத்துக.**  
கீழ்வரும் தகவல்கள் சுரங்க டிரேடர்ஸின் கணக்கேடுகளிலிருந்து பிரித்தறியப்பட்டன.

01/03/2015 திகதியில் மீதிகள்	ரூபா
கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு	260,000
கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு	335,000
March 2015 மாதத்திற்கான நாளேட்டு மொத்தங்கள்	
விற்பனை நாளேட்டு	650,000
கொள்வனவு நாளேட்டு	450,000
விற்பனைத் திரும்பல் நாளேட்டு	50,000
கொள்வனவுத் திரும்பல் நாளேட்டு	45,000
கடன்பட்டோரிடம் சேகரிப்பு – பெறுவனவுக் காசேடு	440,000
கடன்கொடுத்தோருக்கு கொடுப்பனவு – கொடுப்பனவுக் காசேடு	510,000

(22) 31/03/2015 திகதி கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி:

- (a) ரூபா 155,000/-
- (b) ரூபா 420,000/-
- (c) ரூபா 470,000/-
- (d) ரூபா 650,000/-

(23) 31/03/2015 திகதி கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி:

- (a) ரூபா 230,000/-
- (b) ரூபா 275,000/-
- (c) ரூபா 420,000/-
- (d) ரூபா 425,000/-

**வினா இலக்கங்கள் 24 மற்றும் 25 க்கு விடையளிக்க கீழ்வரும் தகவல்களை பயன்படுத்துக.**

31/03/2015 திகதி ஆனந்த டிரேடர்ஸின் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூபா 650,000/-. இந்தத் திகதியில் கடன்பட்டோர் பேரேட்டு மீதிகளின் நிரல் மொத்தம் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியுடன் இணங்கவில்லை. பின்னர் மேற்கொண்ட ஆய்வின்போது கீழ்வரும் வழக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

- விற்பனை நாளேட்டு மொத்தம் ரூபா 30,000/- இனால் குறைவாக கூட்டப்பட்டிருந்தது.
- ரூபா 12,000/- விற்பனைச் சிட்டை, விற்பனை நாளேட்டில் ரூபா 20,000/- என பதியப்பட்டது.
- கடன்பட்டோன் சமனிடம் பெற்ற ரூபா 15,000/- கடன்பட்டோர் பேரேட்டில் பதியப்படவில்லை.

- (24) மேற்படி வழக்களை திருத்தமுன்னர் கடன்பட்டோர் பேரேட்டுக் கணக்கு மீதிகளின் மொத்தம்:
- (a) ரூபா 605,000/-  
 (b) ரூபா 650,000/-  
 (c) ரூபா 687,000/-  
 (d) ரூபா 695,000/-

- (25) மேற்படி வழக்களை திருத்திய பின்னர் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி:
- (a) ரூபா 605,000/-  
 (b) ரூபா 657,000/-  
 (c) ரூபா 672,000/-  
 (d) ரூபா 687,000/-

- (26) மொத்த உற்பத்திக் கிரயத்தை (TMC) கணிக்கப் பயன்படும் சமன்பாட்டை தெரிவுசெய்க:
- (a) TMC = முதன்மைக் கிரயம் + நேரில் செலவுகள்  
 (b) TMC = முதன்மைக் கிரயம் + மொத்த மேந்தலைக் கிரயம்  
 (c) TMC = முதன்மைக் கிரயம் + உற்பத்தி மேந்தலைகள்  
 (d) TMC = முதன்மைக் கிரயம் + உற்பத்தி மேந்தலைகள் + மூலப்பொருட் கிரயம்

- (27) செல்வமும் மொஹமட்டும் SM அசோசியேற்ஸ் பங்காளர்கள். அவர்கள் இலாப, நட்டங்களை முறையே 2:1 விகிதத்தில் பகிருகின்றனர். 31/03/2015 திகதி செல்வம் மற்றும் மொஹமட்டின் மூலதனக் கணக்கு மீதிகள் முறையே ரூபா 750,000/- மற்றும் ரூபா 900,000/- ஆகும். 01/04/2015 திகதியில் ரூபா 600,000/- மூலதனத்துடன் அமல் பங்குடமையில் இணைந்தார். செல்வம், மொஹமட் மற்றும் அமலின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் முறையே 3:2:1. இந்தத் திகதியில் பங்குடமையின் நன்மதிப்பு ரூபா 300,000/- ஆக மதிப்பிடப்பட்டது. இது மூலதனக் கணக்கினூடாக செம்மையாக்கம் செய்யப்பட்டது. நன்மதிப்பிற்கு செம்மையாக்கம் செய்த பின்னர் செல்வம் மற்றும் அமலின் மூலதனக் கணக்கு மீதிகள்:

	<u>செல்வம் (ரூபா)</u>	<u>அமல் (ரூபா)</u>
(a)	700,000	650,000
(b)	800,000	550,000
(c)	900,000	650,000
(d)	950,000	550,000

- (28) 31/03/2015 மற்றும் 31/03/2014 திகதிகளில் சமன் டிரேடர்ஸின் உரிமையாண்மைகள் முறையே ரூபா 920,000/- மற்றும் ரூபா 540,000/- ஆகும். 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டின்போது சமன் ரூபா 300,000/- பெறுமதியான உபகரணத்தை மூலதனமாக முதலீடு செய்ததுடன், அவர் மேற்கொண்ட மொத்த எடுப்பனவுகள் ரூபா 120,000/- சமன் டிரேடர்ஸின் 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம்:
- (a) ரூபா 200,000/-  
 (b) ரூபா 380,000/-  
 (c) ரூபா 500,000/-  
 (d) ரூபா 560,000/-

- (29) கீழ்வரும் தகவல்கள் 31/03/2015 இல் மோஹன் டிரேடர்ஸ் ஏடுகளிலிருந்து பிரித்தறியப்பட்டன.

	(ரூபா)
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்	350,000
மொத்த நடைமுறையல்லாப் பரிப்புக்கள்	300,000
கடன்கொடுத்தோர்	210,000
அட்டுறு செலவுகள்	40,000
காணியும் கட்டடமும்	550,000
அலுவலக உபகரணம்	320,000

மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வியாபாரச் சொத்துக்கள், பரிப்புக்கள் ஏதும் இருக்கவில்லை.  
31/03/2015 திகதியில் வியாபாரத்தின் உரிமையாண்மை:

- (a) ரூபா 320,000/-
- (b) ரூபா 400,000/-
- (c) ரூபா 670,000/-
- (d) ரூபா 920,000/-

- (30) கீழ்வருவனவற்றுள் பங்காளர் எடுப்பனவுக்கு உதாரணமாக இல்லாத சந்தர்ப்பம் எது?
- (a) பங்குடமையிலிருந்து காசாக ரூபா 25,000/- எடுப்பனவு.
  - (b) பங்காளர் வியாபாரத்தின் ரூபா 30,000/- கிரயமான பொருட்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தல்.
  - (c) பங்காளரின் வீட்டு வாடகை ரூபா 20,000/- வியாபாரப் பணத்திலிருந்து செலுத்துதல்.
  - (d) பங்குடமையின் கடன் தவணைக் கட்டணமான ரூபா 100,000/- பங்காளர் ஒருவரால் அவரின் தனிப்பட்ட பணத்திலிருந்து செலுத்தப்படல்.

- (31) 'உரிமக் கோட்பாட்டை' (entity concept) சுருக்கமாக விபரிக்குக.

.....  
.....  
.....

- (32) கீழ்வரும் ஊடுசெயல்களை பதிவதற்கு பயன்படும் மூல ஆவணங்களை கூறுக.

- (a) கொள்வனவுத் திரும்பல் : .....
- (b) கடன்கொடுத்தோனுக்கு கொடுப்பனவு: .....

- (33) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கை தயாரிப்பதற்கு பயன்படும் முதன்மைப் பதிவேடுகள் **நான்கினை (4)** நிரற்படுத்துக..

.....  
.....  
.....

- (34) கணக்கீட்டில் புத்திசாதூர்யக் கோட்பாட்டின் பிரயோகத்திற்கு **இரண்டு (2)** உதாரணங்கள் தருக.

.....  
.....

- (35) நிதியறிக்கையிடல் கோட்பாட்டுச் சட்டகத்திற்கு அமைய 'தொடர்புடைமை' (relevance) எனும் தரரீதியான குணம்சத்தை சுருக்கமாக விபரிக்குக.

.....  
.....  
.....

- (36) கீழ்வரும் கணக்குகளின் சரியான வகைப்படுத்தலை (சொத்து, பரிப்பு, வருமானம், செலவு மற்றும் உரிமையாண்மை) குறிப்பிடுக.

- (a) விற்பனை - .....
- (b) கொள்வனவு - .....
- (c) திரள் தேய்மானம் - .....
- (d) அட்டுறு செலவுகள் - .....

(37) நிதியறிக்கையிடல் கோட்பாட்டுச் சட்டகத்தின்படி, 'பரிப்புக்களை' வரைவிலக்கணப்படுத்துக.

.....  
.....  
.....

(38) 01/04/2014 மற்றும் 31/03/2015 திகதிகளில் உற்பத்தி வியாபாரமொன்றின் மூலப்பொருட் தொக்குகள் முறையே ரூபா 400,000/- மற்றும் ரூபா 310,000/- ஆகும். 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான மொத்த மூலப்பொருட் கொள்வனவு, நேர்கூலிக் கிரயம் மற்றும் உற்பத்தி மேந்தலைகள் முறையே ரூபா 875,000/-, ரூபா 560,000/- மற்றும் ரூபா 450,000/- வியாபாரத்தின் 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான முதன்மைக் கிரயம் என்ன?

.....

(39) 01/04/2014 மற்றும் 31/03/2015 திகதிகளில் தொக்குகள் முறையே ரூபா 250,000 மற்றும் ரூபா 340,000/- ஆகும். 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் மொத்தக் கொள்வனவு ரூபா 900,000/- வியாபாரம் ரூபா 50,000/- கிரயமுடைய தொக்குகளை வழங்குனருக்கு திருப்பி அனுப்பியது. 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான விற்பனைக் கிரயம்:

.....

(40) கீழ்வரும் மீதிகள் 01/04/2014 இல் ரொஷான் டிரேடர்ஸ் கணக்கேடுகளிலிருந்து பெறப்பட்டன.

	(ரூபா)
மோட்டார் வாகனம் - கிரயம்	900,000
அலுவலக உபகரணம் - கிரயம்	800,000
மோட்டார் வாகனம் - திரள் தேய்மானம்	200,000
அலுவலக உபகரணம் - திரள் தேய்மானம்	300,000

31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் மோட்டார் வாகன மற்றும் அலுவலக உபகரண சேர்ப்பனவுகளோ அல்லது விற்பனையோ இடம்பெறவில்லை. மோட்டார் வாகனங்களும் அலுவலக உபகரணங்களும் நேர்கோட்டு முறையில் முறையே ஆண்டிற்கு 10% மற்றும் 20% தேய்மானம் செய்யப்படும். 31/03/2015 திகதி மோட்டார் வாகனங்களினதும், அலுவலக உபகரணங்களினதும் முன்கொணரற் தொகைகள் (ஏட்டுப் பெறுமதிகள்):

(a) மோட்டார் வாகனம் : .....

(b) அலுவலக உபகரணம் : .....

**வினா இலக்கங்கள் 41 மற்றும் 42 க்கு விடையளிக்க கீழ்வரும் தகவல்களை பயன்படுத்துக.**

கொழும்பு விளையாட்டுக் கழகத்தின் கணக்கேடுகள் 31/03/2015 திகதியில் நிலுவையிலுள்ள சந்தாவாக ரூபா 25,000/- இணையும் முன்னதாக பெறப்பட்ட சந்தாவாக ரூபா 33,000/- இணையும் காட்டியது. 31/03/2015 திகதியில் முடிவடைந்த ஆண்டின்போது மொத்தமாகப் பெறப்பட்ட மற்றும் பதிவழிக்கப்பட்ட சந்தாக்கள் முறையே ரூபா 425,000/- மற்றும் ரூபா 15,000/- . 31/03/2014 திகதியில் நிலுவையிலிருந்த சந்தா ரூபா 35,000/- ; முன்னதாக பெறப்பட்ட சந்தா ரூபா 40,000/- .

(41) 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் ஏற்பிசைவு செய்யவேண்டிய மொத்த சந்தா வருமானம்:

.....

(42) 31/03/2015 திகதி நிதிநிலைக்கூற்றின் பிரித்தெடுப்பு:

.....

(43) 01/04/2014 இல் கண்டி விளையாட்டுக் கழகத்தின் திரண்ட நிதியம் ரூபா 600,000/- ஆக இருந்தது. 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் மொத்த வருமானம் மற்றும் செலவுகள் முறையே ரூபா 450,000/- மற்றும் ரூபா 210,000ஆகும். 31/03/2015 திகதி கழகத்தின் திரண்ட நிதியம் என்ன?

.....



- (44) 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டில் ஒரு உற்பத்தி நிறுவனத்தின் மொத்த இலாபம் மற்றும் விற்பனை வருமானம் முறையே ரூபா 800,000/- மற்றும் ரூபா 1,550,000/-, 01/04/2014 மற்றும் 31/03/2015 திகதிகளில் பூர்த்தியடைந்த பொருட் தொக்குகள் முறையே ரூபா 225,000/- மற்றும் ரூபா 340,000/-, 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டின் மொத்த உற்பத்திக் கிரயம் என்ன?

**வினா இலக்கங்கள் 45 மற்றும் 46 க்கு விடையளிக்க கீழ்வரும் தகவல்களை பயன்படுத்துக**

HS அசோசியேற்ஸ் பங்காளர் ஹிருணி மற்றும் சந்துனி இலாப, நட்டத்தை முறையே 3: 2 விகிதத்தில் பகிருகின்றனர். 01/04/2014 திகதி ஹிருணி மற்றும் சந்துனியின் நடைமுறைக்கணக்கு மீதிகள் முறையே ரூபா 100,000/- மற்றும் ரூபா 150,000/-. 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான கீழ்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

- ஹிருணியினால் எடுப்பனவு ரூபா 80,000/-.
- ஆண்டிற்கான இலாபம் ரூபா 600,000/-.
- ஹிருணி மற்றும் சந்துனியின் 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான மூலதனம் மீதான வட்டி முறையே ரூபா 200,000/- மற்றும் ரூபா 100,000/- .

- (45) 31/03/2015 திகதியில் ஹிருணியின் நடைமுறைக் கணக்கு மீதி :

- (46) 31/03/2015 திகதியில் சந்துனியின் நடைமுறைக் கணக்கு மீதி :

**வினா இலக்கங்கள் 47 மற்றும் 48 க்கு விடையளிக்க கீழ்வரும் தகவல்களை பயன்படுத்துக**

SP அசோசியேற்ஸ் பங்காளர்களான சிஹினவும் பத்துமும் இலாப நட்டங்களை முறையே 2:1 விகிதத்தில் பகிருகின்றனர். பங்குடமை உடன்படிக்கையின்படி, அவர்கள் முறையே ரூபா 10,000/- மற்றும் ரூபா 12,000/- மாதாந்த சம்பளத்திற்கு உரித்துடையவர்கள். பங்காளருக்குரிய ஆறு மாத சம்பளம் 31/03/2015 திகதி முடிவடைந்த ஆண்டின்போது செலுத்தப்பட்டது. 31/03/2015 திகதி முடிவுற்ற ஆண்டிற்கான பங்குடமையின் இலாபம் ரூபா 864,000/-.

- (47) 31/03/2015 திகதி முடிவுற்ற ஆண்டில் சிஹினவுக்கு பகிரப்பட்ட மொத்த இலாபம்:

- (48) 31/03/2015 திகதி முடிவுற்ற ஆண்டில் பத்துமுக்கு பகிரப்பட்ட மொத்த இலாபம்:

- (49) AB அசோசியேற்ஸ் பங்காளர்கள் அமலும் பிமலும் இலாப நட்டங்களை சமமாக பகிர்வர். 31/03/2015 திகதியில் பங்குடமையின் காணி மற்றும் கட்டிட கிரயம் மற்றும் திரள் தேய்மானம் முறையே ரூபா 950,000/- மற்றும் ரூபா 350,000/-. 31/03/2015 திகதியில் காணி மற்றும் கட்டிடம் ரூபா 800,000/- ஆக மீள்மதிப்புச் செய்யப்பட்டது. 31/03/2015 திகதியில் மீள்மதிப்பு மிகை அல்லது நட்டத்தினை கணிக்குக. (மிகையா அல்லது நட்டமா எனவும் கூறுக).

- (50) US அசோசியேற்ஸ் பங்காளர்களான உதய மற்றும் சாந்த இலாப, நட்டத்தை முறையே 3: 2 விகிதத்தில் பகிருகின்றனர். 31/03/2015 திகதியில் பங்குடமையின் மொத்தச் சொத்துக்கள் மற்றும் பரிப்புக்கள் முறையே ரூபா 940,000/- மற்றும் ரூபா 160,000/- ஆகும்.. 01/04/2015 திகதியில் பங்குடமை கலைக்கப்பட்டது. எல்லாச் சொத்துக்களும் ரூபா 870,000/- க்கு விற்கப்பட்டு சகல பரிப்புக்களும் தீர்க்கப்பட்டன. உதயவின் தேறுகை இலாப அல்லது நட்ட பங்கு: